தமிழ்நாடு சட்ட மன்ற மேலவை

சனிக்கிழமை, 1975 ஏப்ரல் 19.

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள மேலவை மண்டபத்தில், பிற்பகல் 4 மணியளவில் மாண்புமிகு மேலவைத் துணைத் தலைவர் (திரு. ம. பொ. சிவஞானம்) அவர்கள் தலைமையில் அவை கூடியது.

1 வினாக்கள் — விடைகள்.

உடுக்குறியிட்ட வினாக்கள்.

"B" Wing and aided High Schools

***251 Q.—Thiru K.S. GANAPATHI: Will the Hon. the Minister for Education be pleased to state:**

(*a*) whether it is a fact that many of the "B" Wing High Schools do not have recognition and many have only temporary recognition;

(*b*) if so, the number of such schools; and

(c) the number of Aided High Schools continuing only with temporary recognition for more than ten years?

"B" தொகுதி மற்றும் மானியம் பெறும் உயர்நிலைப் பள்ளிகள்.

திரு. கே. எஸ். கணபதி: மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) பெரும்பாலான **"B"** தொகுதி உயர்நிலைப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லையென்பதும் பலவற்றிற்குத் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே உள்ளதென்பதும் உண்மையா?

(இ) ஆமெனில், இம்மாநிலத்தில் அத்தகைய பள்ளிகள் எத்தனை உள்ளன?

(உ) இம்மாநிலத்தில், மானியம் பெறும் எத்தனை உயர்நிலைப் பள்ளிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிக அங்கீகாரத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் :

(அ) ஆம்
(இ) 34
(உ) 297

திரு. கே. எஸ். கணபதி : துணைத் தலைவர் அவர்களே, தற்காலிக அங்கீகாரம், நிரந்தரமான அங்கீகாரம் என்ற இந்த இரண்டிலே உள்ள வித்தியாசம் வேறுபாடுகள் என்ன ? தற்காலிக அங்கீகாரம் உள்ள பள்ளிகளிலே பணியாற்றும் ஆசிரியர்கள் மேற் படிப்புக்குச் செல்வதானால், பல்கலைக் கழகம் அனுமதி அளிப்பதில்லை என்பது உண்மையா ? அப்படியானால் அதை மாற்றுவதற்கு அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : துணைத்தலைவர் அவர்களே, தற்காலிகமான அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலே பணியாற்றுபவர்கள் மேற் படிப்புக்குப் போவதற்குத் தடை எதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அனுமதி பெற வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அதிலும் நிலையான அனுமதி பெறவேண்டும் என்றால், பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாகயிருக்கிறார்கள். ஐந்து ஆறு நிபந்தனைகள் போடுவதில் ஒன்றிரண்டை நிறைவேற்றாமல் இருப்பதினால்தான், அவர்களைத் தற்காலிகமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிபந்தனைகள் முழுவதையும் எப்பொழுது நிறைவேற்றுகின்றார்களோ, அப்போது நிலையான அனுமதி பெறுகின்ற தகுதியை அவர்கள் பெறுகின்றார்கள். தனியார் பள்ளிகளிலும் சரி, அரசினர் பள்ளிகளிலும் சரி, இந்த நிபந்தனைகளில் ஒன்றாக 15 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும் என்று சொன்னால், 4 ஆயிரம் ரூபாய் கட்டி, மீதியை கட்டுகிறோம் என்று சொல்லி இழுத்துக்கொண்டு வரும் நிலைமைதான் இருக்கிறது. ஆனால், மேற் படிப்புக்குப் போவதிலே தடை எதும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி எதும் தடைகள் இருந்தால், அவைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்தால், அதுபற்றிப் பரிசீலிக்கலாம்.

திரு. கே. எஸ். கணபதி : அந்த விண்ணப்பத் தாளிலேயே "ரெகக்னைஸ்ட்" ஸ்கூலில் பணியாற்றுகிறேன் என்ற ஒரு உறுதி மொழி இருந்தால்தான், அவர்கள் மேற்படிப்புக்குச் செல்ல முடியும் என்று இருக்கிறது. அப்படி இருப்பதினால், அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலும், தனியார் பள்ளிகள் பல நிரந்தரமான அங்கீகாரம் இல்லாமலேயே இருந்து, வருகின்றன. இந்த அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்டிருந்தால், அவர்களுக்கு நிரந்தரமான அங்கீகாரம் வழங்க அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : ஒன்று நிலையான அனுமதி தர வேண்டும். இல்லாவிட்டால், முழுவதுமே நிறுத்தி விட வேண்டும். இந்த இரண்டிலும் எதாவது ஒரு முடிவுக்குத்தான்

வரவேண்டும். அதிலும் 10 ஆண்டுக் காலம் என்றால், இந்த இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்குத்தான் வர வேண்டும். தனித் தனியாகப் பார்த்து, எந்த அளவுக்குச் சலுகைகள் தர முடியும், அல்லது எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்க முடியும் என்பதைப் பரிசீலித்து, அந்த அளவுக்கு வேண்டுமானால் கொண்டு வரலாம். ஏனென்றால், தற்போது 200-க்கு மேற்பட்ட பள்ளிகள் அவ்வாறு தனியார் துறையிலும், 34 பள்ளிகள் கழக உயர்நிலைப் பள்ளி என்ற அளவிலும் இருக்கின்றன. ஆகவே, இதுபற்றித் தனியாக கவனிக்கலாம்.

திரு. செ. முத்துசாமி: அரசினர் பள்ளிகளைப் பொறுத்தவரையில், பொது மக்கள் கட்ட வேண்டிய தொகை முழுவதும் கட்டாமல் மீதி இருக்கின்ற காரணத்தினால், அவைகள் "தற்காலிக அங்கீகாரம்" என்ற முறையில் வைக்கப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். சில நேரங்களில் பொது மக்கள் வசூல் செய்து முடிந்த அளவு கட்டுகின்றார்கள். பின்னர் ஒரு சில காரணங்களினால், அவர்களால் முடியாமல் போய்விடுகிறது. பள்ளி ஆரம்பித்து பல ஆண்டுகளாகிவிடுகின்றன. அந்தப் பள்ளிகளிலே படிக்கக்கூடிய மாணவர்கள் இதனால் பாதிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். ஆகவே, மக்கள் கொடுக்க வேண்டிய தொகை கொடுக்கப்படாமல் அவர்களால் அந்தத் தொகையைக் கட்ட முடியாமல் போனால், மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், அந்தப் பள்ளிகளுக்காக அரசே அந்தப் பணத்தைக் கட்டி, அவற்றுக்கு நிரந்தரமான அங்கீகாரம் வழங்க, அரசு முன்வருமா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: முதலிலே அந்தப் பள்ளியை நடத்துகின்ற குழுவினர் அந்தப் பணத்தைத் தொடர்ந்து கட்டுகிறோம் என்று வாக்குறுதி தருகிறார்கள். அதன் பேரில்தான், முதலில் அனுமதி தரப்படுகிறது. அப்படி இல்லை என்றால், இப்படித் தற்காலிகமாக அங்கீகாரம் தருவதை அறவே நிறுத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நிலையாகத் தருவதன் மூலம் தான் தொடர்ந்து பணியாற்றுவதற்கு வழி வகைகள் ஏற்படுகின்றன. ஆக, முதலிலே கூறியபடி, தனித் தனியாக ஆராய்ந்துதான், அவைகளினுடைய தன்மைகளைப் பெறவேண்டும். சில இடங்களிலே பள்ளிகளை ஒரு ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம். ஆனால், அப்படி நிலங்களைச் சொந்தமாக ஆக்காமல், ஒரு வாடகைக் கட்டிடத்திலோ, அதுபோன்ற மற்ற இடங்களிலோ ஏற்படுத்துகின்ற நேரத்தில், நாம் தற்காலிகமாகத்தான் தர வேண்டியவர்களாக இருக்கிறோம். மேலும், அவ்வாறு இருக்கும்போது, கட்டிடத்திற்கு உரிமையாளர்கள் காலி செய்யுங்கள் என்று நோட்டீஸ் கொடுக்கின்றார்கள். இப்படிப்பட்ட நேர்வுகளில், நிலையான இடத்தைப் பெறுகிறவரையில், நாம் நிலையான அனுமதி தர முடியாத நிலைமையில் இருக்கிறோம். ஆனால் எல்லா தன்மைகளையும் பார்த்து, எதெதிலே விட்டுக் கொடுக்கலாம் என்பது பற்றித் தனியாக ஆராயலாம்.

திரு. கே. எஸ். கணபதி: மாண்புமிகு உறுப்பினர் திரு. முத்துசாமி அவர்கள் கூறியது போல, மாணவர்களுக்கு இடையூறு வராமல் இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு மாணவர்களை அனுப்ப வேண்டு மானால், அந்தப் பள்ளி அங்கீகாரம் உள்ள பள்ளியாக இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனை இருக்கின்றதாக அறிகிறேன். அப்படி இருக்கும் போது, அந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருந்தால், அங்குள்ள மாணவர்களை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு, அனுப்புவதில் சிக்கல் ஏதும் இல்லையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: அது முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றது. பல இடங்களிலே, நிபந்தனைகளை நிறைவேற்றாவிட் டால், அவர்களுக்கு மானியம் கொடுப்பதை நாம் நிறுத்தி விடுகிறோம். ஆனால் பள்ளிக்கு மட்டும் அனுமதி தருகிறோம். அப்படி அனுமதி தருவதன் காரணமே மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான். மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினால், பலரும் சேர்ந்து ஒரு 10 ஆயிரம் ரூபாய் அல்லது 15 ஆயிரம் ரூபாய் என்று சேர்த்து கட்டி விடு வார்கள் என்ற நினைப்பில்தான் வைக்கிறோம். அதிலும் பலன் இருந்துதான் வருகிறது.

திரு. செ. முத்துசாமி: சில பல ஆண்டுகளாகவே கல்வித் துறையால் கொடுக்கப்படும் குறிப்புக்களையும், விதிகளையும் நிறைவேற்றாமலே, தனி யாரால் அந்தப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி தனியார் களால் நடத்த முடியாமல், கல்வித் துறை விதிகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளிகளை அரசு நேரடியாக ஏற்று நடத்தக்கூடிய செயற்குறிப்பு அரசிடம் இருக்கின்றதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: அந்தத் தனியார்களே முடியாது என்று விட்டுவிடுவார்களேயானால், சில பல இடங்களில் நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். ஒரு லட்சம் ரூபாய் கட்டட நிதி ஏற்படுத்த வேண்டும் என்பதிலேதான் பல இடங்களிலே இந்த மாதிரி நிலைமைகள் வருகின்றன. நிலமாகத் தருகிறோம், கட்டிடமாகக் கட்டுகிறோம் என் கிறார்கள். அப்படியில்லாமல், தொகையாகத்தான் கட்ட வேண்டும் என்கிறோம். இதற்கு சிறிது காலம் கேட்பார்களேயானாலும் கூட, ஒரு இரண்டாண்டு அல்லது மூன்றாண்டு நீடிப்பதற்கும் நாம் வழிவகைகள் செய்திருக்கிறோம். இந்தத் தொகை முழுவதும் கட்டி முடிக்காத வரை யில், நாம் நிரந்தர அனுமதி அளிப்பதில்லை.